

விருதுநகர் மாவட்டத்திற்கான வேளாண் வானிலை ஆலோசனை அறிக்கை
(மே 10-ம் தேதி முதல் மே 14-ம் தேதி வரை)
(வெளியீடு: வேளாண் வானிலை ஆலோசனை மையம், வேளாண்மை ஆராய்ச்சி
நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவில்பட்டி மற்றும் இந்திய வானிலை
துறை)

முந்தைய வார வானிலை (05.05.17- 08.05.17)

(மி.மீ.)	0.0
அதிக பட்ச வெப்பநிலை (டிகிரி செல்சியஸ்)	39- 40
குறைந்த பட்ச வெப்பநிலை (டிகிரி செல்சியஸ்)	26- 28
வானம் (ஆக்டா)	4- 6
ஈரப்பதம் (08:30 மணி) (சதவீதம்)	57 - 63
ஈரப்பதம் (17:30 மணி) (சதவீதம்)	38- 57
காற்றின் வேகம் (கி.மீ. / மணி)	11- 16
காற்றின் திசை	140- 200

14.05.17 அன்று 08:30 மணியுடன் முடிவடையும் காலத்திற்கான வானிலை
முன்னறிவிப்பு

வானிலை காரணிகள்	வானிலை முன்னறிவிப்பு				
	நாள் 1 10.05.17	நாள் 2 11.05.17	நாள் 3 12.05.17	நாள் 4 13.05.17	நாள் 5 14.05.17
மழை (மி.மீ.)	2	9	6	0	0
அதிகபட்ச வெப்பநிலை (டிகிரி செல்சியஸ்)	39	39	39	38	38
குறைந்தபட்ச வெப்பநிலை (டிகிரி செல்சியஸ்)	26	26	26	26	26
வானம் (ஆக்டா)	4	4	4	4	4
ஈரப்பதம் (சதவீதம்)	45- 55	45- 55	45- 55	45- 60	45- 60
காற்றின் வேகம் (கி.மீ. / மணி) மற்றும் திசை	14/ தென்மேற்கு	14/ தென்மேற்கு	14/ தென்மேற்கு	14/ தென்மேற்கு	14/ தென்மேற்கு

வரும் தினங்களில் எதிர்பார்க்கப்படும் மிதமான மேகமூட்டம், இலேசான மழை மற்றும்
மிதமான ஈரப்பதம் கொண்ட வானிலைக்கேற்ற வேளாண் வானிலை ஆலோசனைகள்

பயிர் / சாகுபடி சூழல்	பருவம் / சாகுபடி செயல்கள்	வேளாண் வானிலை ஆலோசனை
சோளம் (இறவை)	வளர்ச்சி பருவம்	தற்பொழுது நிலவும் வானிலையில் சோளத்தில் குருத்துஈயின் தாக்குதல் தென்படுகிறது. இக்குருத்துஈ சோளத்தின் தண்டுகளை துளைத்து உள்ளே சென்று உண்பதால் நடுக்குருத்து வாடி காய்ந்து காணப்படும்.. இப்பூச்சியினை கட்டுப்படுத்த பின்வரும்

		<p>பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை தெளித்து கட்டுப்படுத்தவும்</p> <ul style="list-style-type: none"> • மீத்தைல் டெமட்டான் 25 இ சி 500 மி.லி./ எக்டர் • டை மீத்தோயேட் 30 இசி 500 மி.லி./ எக்டர்
மல்லிகை	பூக்கும் பருவம்	<p>தற்பொழுது நிலவும் வானிலையில் மல்லிகையில் மொட்டுப்புழுவின தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு தயாகுளோபிரிட் 240 SC @ 1 மி.லி. என்ற அளவில் தெளிக்கவும்.</p>
மண் வள மேலாண்மை	பயிர்கழிவு சுழற்சி	<p>பயிர் அறுவடைக்கு பின்பு மிளகாய் மற்றும் மற்ற பயிர்களின் கழிவுகளை வயலிலேயே சுழல் கலப்பை கொண்டு மடக்கி உழவு செய்யவும். இவ்வாறு உழவு செய்வது கோடை மழையினை மண்ணில் சேகரிப்பதுடன் மண்ணின் அங்கக பொருளை அதிகரிக்க உதவும்.</p>
வாழை மற்றும் கரும்பு	துரித வளர்ச்சி பருவம்	<p>வரும் தினங்களில் எதிர்பார்க்கப்படும் அதிக காற்றினை ஒட்டி பயிர் சாயாமல் தடுப்பதற்காக கரும்பில் அடுத்தடுத்த வரிசைகளில் உள்ள பயிர்களின் தோகையை ஒன்றோடொன்று கட்டவும். அதேபோல் வாழைக்கு மரம் சாயாதவாறு முட்டு கொடுக்கவும்.</p>

குறுஞ்செய்தி:

மழை: 10- 12.5.17: 2, 9& 6 மி.மீ. சோளம்- குருத்துள- மீத்தைல் டெமட்டான் 25 இ சி 500 மி.லி./ எக்டர் (அ) டை மீத்தோயேட் 30 இசி 500 மி.லி./ எக்டர் என்ற அளவில் தெளிக்கவும்.

பேராசிரியர் மற்றும் தலைவர்
வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்
கோவில்பட்டி